உணவுப் பொருட்கள் வராமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அரசு இதில் தனிக் கவனம் செலுத்திட வேண்டும். வெளியில் வாங்குகிற உணவுப் பொருள்களுக்கு வியாபாரிகளுக்கு 1 சதவிகிதம் வரி தேவையில்லை என்ற நிலை ஏற்படும் என்று சொன்னால், கர்நாடகம், ஆந்திரா போன்ற இடங்களில் இருக்கிற அந்த விவசாய உற்பத்திப் பொருட்கள் தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, இதில் தனிக் கவனம் செலுத்தி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் 1% சேவை வரி தேவையில்லை என புதிய ஆணை பிறப்பிப்பாரா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. இரா. துரைக்கண்ணு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விற்பனைக்கூடத்திற்கு வரும் அந்த விவசாயப் பொருட்களுக்கு வியாபாரிகளிடமிருந்து 1 சதவிகிதம் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சரான மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், நேற்றையதினம் என்னிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள். நான் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அப்படியிருக்குமாயின், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 78, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. பழனி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.

78—

புதிய வட்டாட்சியர் அலுவலகம்

***35708—திரு. கே. பழனி:**

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, குன்றத்தூர், மாங்காடு மற்றும் கொளப்பாக்கம் ஆகிய வருவாய் குறுவட்டங்களை இணைத்து புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

2019 ஜூலை 10]

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) அரசாணை (நிலை) எண் 70, வருவாய்த் துறை, நாள் 10–6–2016–ன்படி, திருப்பெரும்புதூர் வட்டம் சீரமைக்கப்பட்டு, அதிலுள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு குறுவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதியதாக உருவாக்கப்பட்ட பல்லாவரம் வட்டத்தில் சேர்க்கப்பட்டன. மேலும், மாங்காடு குறுவட்டத்திலிருந்து 13 கிராமங்களைக் கொண்டு புதிய கொளப்பாக்கம் குறுவட்டம் என உருவாக்கி, அதனை ஆலந்தூர் வட்டத்தில் சேர்த்து ஆணையிடப்பட்டிருக்கிறது.

(மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் தலைமை)

எனவே, அரசாணை (நிலை) எண் 279, வருவாய்த் துறை, நாள் 9–6–2003–ன்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில், திருப்பெரும்புதூர் வட்டம் ஏற்கெனவே சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாங்காடு, கொளப்பாக்கம் மற்றும் குன்றத்தூர் ஆகிய மூன்று வருவாய் குறுவட்டங்களை ஒன்றிணைத்து, புதிய வருவாய் வட்டம் உருவாக்க தற்போது முகாந்திரம் ஏதுமில்லை. இருப்பினும், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தொகுதி மக்களுடைய நலன் கருதி இந்த மாமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கின்ற காரணத்தினாலே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று, அளவுகோல்கள் பூர்த்தியாகின்றபட்சத்தில் புதிய வட்டம் உருவாக்குவதற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. பழனி அவர்கள்.*

திரு. கே. பழனி: *மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர், பாமரரின் பாரிவேந்தர், இராமாபுரத்து தோட்டத்து ஒளிவிளக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை வணங்குகிறேன். அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு வந்து,*

நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தனித்து நின்று, தமிழகத்தில் 37 இடங்களில் வெற்றி பெற்று, இந்தியாவில் 3–வது கட்சியாக உருவாக்கித் தந்த, என்னை வளர்த்து ஆளாக்கிய மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களை வணங்குகிறேன். இன்றைக்கு மக்களாட்சி நடத்திக்கொண்டிருக்கிற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களையும் வணங்குகிறேன்.

முற்பகல் 10–55

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்-ஆலந்தூர் தொகுதி, குன்றத்தூர் ஒன்றியத்தில் குன்றத்தூர் குறுவட்டம், மாங்காடு குறுவட்டம் மற்றும் கொளப்பாக்கம் குறுவட்டத்தில் மொத்தம் 32 கிராமங்கள் உள்ளன. இந்த 32 கிராமங்களில், மொத்தம் 3 இலட்சத்து 42 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்குச் செல்கிறார்கள். அது எனக்கு மிகுந்த மனவேதனையாக இருக்கிறது. எனவே, எங்கள் தொகுதி மக்கள் பல்லாவரத்திற்கு சென்றால்கூட பரவாயில்லை; நெமிலிச்சேரி பகுதிக்குச் செல்கிறார்கள். புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பிறகு, அன்றாடம் அவர்களின் வாழ்க்கைத் தரம் குறைந்துகொண்டே வருகிறது. ஆகவே, அந்த 32 பகுதி கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், என்னுடைய தொகுதியிலே குன்றத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அறிவிக்க வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, பொது மக்களுக்கு அரசினுடைய சேவைகளை விரைந்து அளிக்கும்பொருட்டுதான் இந்தப் புதிய வட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், அவர்களுடைய மனக்குறையை இங்கே எடுத்து வைத்திருக்கின்றார்கள். அங்கு நீண்டதூரம் போகக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது என்பதைக் கருத்திலேகொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்

2019 ஜூலை 10]

மேலான கவனத்திற்கு எடுத்துச்சென்று, புதிய வருவாய் வட்டத்தை உருவாக்குவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றனவா என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. பழனி அவர்கள்.*

திரு. கே. பழனி: *மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் புதிய வட்டம் உருவாக்கித் தருவதற்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு என் சார்பாகவும், எனது தொகுதி மக்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த அவையிலே பலமுறை இதை வலியுறுத்தியிருக்கின்றேன். இதுகுறித்து நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச்சொல்லி, எனது தொகுதி மக்களுக்கு நல்லது செய்திட வேண்டும். அங்குள்ள மக்கள் எந்தவிதத்திலும் கஷ்டப்படக் கூடாது; தற்போது அவர்கள் குன்றத்தூரிலிருந்து பல்லாவரத்திற்குச் செல்ல வேண்டும்; பல்லாவரத்திலிருந்து நெமிலிச்சேரிக்குச் செல்ல வேண்டும். எனவே, 2, 3 பேருந்துகள் மாறிச் செல்லவேண்டியுள்ள காரணத்தால், அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆகவே, மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச் சொல்லி, உடனடியாக அங்கு புதிய வட்டத்தை உருவாக்கித் தருமாறு மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுகொண்டு, நன்றி சொல்லி அமைகிறேன். நன்றி, வணக்கம்.*

(மாண்புமிகு பேரவைத் தலைவர் தலைமை)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், அந்தத் தொகுதி மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, அரசின் சேவைகளைப் பெறக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது என்று இங்கே*

சுட்டிக்காட்டி, இந்த அவையினுடைய கவனத்தை ஈர்த்திருக்கின்றார். ஆகவே, நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச்சென்று பரிசீலிக்கப்படும். அளவுகோல்கள் பூர்த்தியாகின்றபட்சத்தில், அது உடனடியாக அறிவிப்பாக வெளியிடப்படும் என்பதையும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 79, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர்.எம். சின்னதம்பி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.

79—

பேருந்து வசதி

***9381—திரு. ஆர்.எம். சின்னதம்பி:**

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஆத்தூர் தொகுதி, ஆத்தூரிலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் வழியாக திருப்பதிக்கு தினந்தோறும் பேருந்து இயக்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்களின் அனுமதியோடு திருத்திய விடையை இப்பேரவைக்கு அளிக்கிறேன்.

(அ) மற்றும் (ஆ) மாண்புமிகு உறுப்பினர் கோரிய வழித்தடம் புதிய அண்டை மாநில வழித்தடம் ஆகும். தற்போது விழுப்புரம் கோட்டத்தில் ஒன்பது பேருந்துகள் மூலமாக 18 நடைகள் தினசரி கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூர் வழியாக திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன. ஆத்தூர்–கள்ளக்குறிச்சி இடையே உள்ள தொலைவு 47 கி.மீ. ஆகும். ஆத்தூர்–கள்ளக்குறிச்சிக்கு ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியிலும் பேருந்து வசதி உள்ளது. எனவே, இப்போதுள்ள பேருந்து வசதியே போதுமானதாக உள்ளது என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.